

பயிற்சி ஆ)

வலப்பக்கத்தில் தவறவிடப்பட்ட பகுதிகளைக் கண்டுபிடித்து அதனை உரிய இடத்தில் எழுதவும்.

இது வெள்ளிக்கிழமை _____ நேரம்.

பகல்

_____ வட்டமாக இருக்கின்றனர்

பிள்ளைகள்

ஆசிரியர் _____ சொல்கின்றார்

கதை

23

நான் படித்ததை விளங்கிக்கொள்ளல்.

இலக்கு

வாக்கியம் மற்றும் / அல்லது குறுகிய எழுத்துரு தொடர்பாக உள்வாங்குதல் செயற்பயிற்சி.

1^{ம்} - 5^{ம்} தரும்

10 - 15 மணித்துவிகள்



கருவிகள்:

பயிற்சிகளுக்கு வேண்டிய முன்னரே ஏற்பாடு செய்த பணித்தாள்கள். கீழே பார்க்கவும்.

செயல்முறை:

தனித்தனியாக வாக்கியங்களை சிறிய அளவில் விளங்கிக்கொள்ளுதல் அல்லது ஒரு சிறிய எழுத்துரு பல்வேறு பயிற்சிகளிலுமாக பயிற்சியெடுக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டுகள்:

- எழுத்துருக்களையும் படங்களையும் ஒப்பிடவும். மாணவர்கள் இரண்டு தாள்களைப் பெற்றுக்கொள்வர் முதலாவது எட்டு வாக்கியங்களை அல்லது சிறு எழுத்துருக்கள் (#1-8), இரண்டாவது எட்டுப் படங்களைக் கொண்டிருக்கும் (a - h). அவர்கள் இப்போது அவற்றுக்கிடையேயான ஒத்த தன்மையைக் கண்டுகொள்ளுதல் வேண்டும் (எ.டு. முதலாவது எழுத்துரு 1 "d" படத்துடன் ஒத்துப்போகின்றது).
- எழுத்துருக்களை மீளா ஒழுங்குபடுத்துதல் (பார்க்கவும் பயிற்சி அ).
- எழுத்துருக்களில் வழுக்களைக் கண்டுபிடித்தல் (பார்க்கவும் பயிற்சி ஆ).
- சரியான மற்றும் பிழையான வாக்கியங்களை இனங்காணுதல்: 20 கூற்றுக்களைக் கொண்டவொரு பணித்தாள் பகிற்ந்தனிக்கப்படும் (எடுத்துக்காட்டாக, "நாய்களால் பறக்க முடியும்", "துருக்கியில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன"). பின்னர் ஒவ்வொரு கூற்றும் அவை சரியா அல்லது பிழையா என சரிபார்க்கப்படும்.

குறிப்புகள்:

- தமது பங்காளியுடன் நன்றாக வேலை செய்வதற்கு பல பயிற்சிகள் கைகொடுக்கும்.
- தேவைப்படுகின்ற பணித்தாள்களில் பெரும்பாலானவற்றைப் புது மாணவர்களுக்காக பழைய மாணவர்களால் உருவாக்கி வழங்க முடியும்.
- இவ்வகையிலான பயிற்சிகளை, பழைய மாணவர்களால் தமது முதல்மொழியில் எழுத்து வடிவங்களை அடையாளங் காண்பதில் சிக்கலை எதிர்கொண்டால், பயன்படுத்தலாம்.

பயிற்சி அ)

முந்னுமுதாக வேறுபட்ட இரண்டு விடயங்கள் ஒன்றுடனொன்று கலந்துள்ளன. இரு வேறுபட்ட நிறங்களில்லான இரண்டு பேணா அல்லது இரு நிற அடையாளமிடுபவைகளை எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் ஒன்றாக வரக்கூடிய பகுதிகளை கோடிட்டுக்காட்டவும்.

விண்வெளியை அடைவது மனித குலத்தின் பழைய கனவாகும். மைக் விழித்தபடி மோவை தனது கையில் வைத்தபடி படுத்திருக்கின்றான். 1969இல், மூன்று விண்வெளி வீரர்கள் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டனர். அவர்கள் ராக்கெட்டில் நிலவுக்குச் சென்றனர். மோ ஆழந்த உறக்கத்திலுள்ளது. மோ, மைக்கினால் அடைத்து வளர்க்கப்படும் கொரில்லாவாகும். மைக் தான் செல்லும் எல்லா இடத்திற்கும் அதைத் தண்ணுடன் அழைத்துச்செல்வார். நீல் ஆம் ஸ்ரோங் நிலவில் கால்பதித்த முதல் மனிதனாவான். பாடசாலைக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் கொரில்லாவைப் பிடிக்காது. விண்வெளி வீரர்கள் நிலவிலிருந்து பூமிக்கு ரொக்கட்டைக் கொண்டுவந்தனர்.

பயிற்சி ஆ)

இங்கே 7 வழுக்கள் மறைந்துள்ளன. அவற்றைக் குறிப்பிடுக.

Stewed apples

Ingredients

6 tart apples, sugar,cinnamon ,very little water

This is how is done

Take thew bananas, peel them and cut them into pieces. Now take a book and add very little water. Place the pan on the washing machine and add the apples together with about 3 table spoons of salt. Now you have to let the whole thing sleep for aqbout 8-10 minutes at medium heat and stir to keep it from burning. When the apple pieces are green, the stew is done. Now you can add a little gasoline.

